

உண்ணும் இடங்களில் பாதுகாப்பான தூர இடைவெளி

மக்களுக்கு இடையில் பாதுகாப்பான தூர இடைவெளியைக் கடைப்பிடிக்க, உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக் கடைகளிலும் இருக்கைகளில் குறியீடு செய்யப்பட்டுள்ளது. தயவுசெய்து, குறியீடு இல்லாத இருக்கைகளைப் பயன்படுத்தவும்.

குறியீடுகள் செய்யப்படவில்லை அல்லது உங்களுக்கு உறுதியாக அதுபற்றித் தெரியவில்லை எனில், ஓர் இருக்கை விட்டு அமரவும்



இருக்கைகள் இல்லாத பட்சத்தில், உணவை வாங்கிச் செல்லவும் அல்லது உணவு விநியோகச் சேவைகளைத் தெரிவு செய்யவும்

வரிசையில் நிற்கும்போது, பிறருடன் குறைந்தது ஒரு மீட்டர் தூர இடைவெளியில் நிற்கவும்



சிங்கப்பூரில் உணவு, அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு போதிய அளவில் உள்ளது. அமைதியாக இருக்கவும்; உங்களுக்குத் தேவையான பொருட்களை மட்டுமே வாங்கவும்.

உங்களுக்கு உடல் நலமில்லை எனில்,




முகக் கவசம் அணிந்துகொள்ளவும்




மருத்துவரைச் சென்று பார்க்கவும்



வீட்டிலேயே இருக்கவும்



வெவ்வேறு மருத்துவரைகளைச் சென்று பார்க்கவேண்டாம்



வதந்திகளைப் பரப்பவேண்டாம்
கொவிட்-19 குறித்த ஆக அண்மைத் தகவல்களுக்கு,
Gov.sg வாட்ஸ்ஆப் சேவைக்குப் பதிந்துகொள்ளுங்கள்
(www.go.gov.sg/whatsapp)

gov.sg